



THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS

NOTICE.—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

අපයාටිකාරයන් අල්ලුයාණීමට ප්‍රත්වන්වෙන්නාඩු කො හොරබුවක් පොතාගැණීමට ප්‍රත්වන්වෙන්නාඩු කො දැන්මිලක් කුරත් අයෙකුට පොලිසියේ ඉත්ස්සප්පූහුන්ට එම ප්‍රත්වන්වෙන්නාඩු න්‍යාය හා ප්‍රියකව සංඝිදෙන්වා ශේදෙනවා, අයා. යම් හොරබුවක් මෙමක් වෙතා ත්ව්‍ය සිංහලීයාකාන් තිසුව විරුද්ධව පැහැදිලියන්ට යෙදෙනවා, අයා. සැලැස්සිය හිරකාරසිජ් ඇඳුම්වත තුළු හිරගෙව්ලවා ඉත්ස්සප්පූහුන්ට ප්‍රත්වන්වෙන්නාඩු ඉත්ස්සයනුයි.

குற்றவாளியைப் பிடித்தலே அல்லது திருட்டுமைகளை கண்டிப்பிடித்தலைப்பற்றி அறிவிக்கிற எவருக்கும் பொவில் இன்ஸ்பெக்டர் ஜெனரலின்து பொரிசின்பேரில் நல்கொடை கிடைக்கும். திருட்டுமையைகளை வைத்திருப்பவருக்கு விரோதமாய் வழக்குவைக்கப்படும். தப்பிப்போன மறியங்காரரைப் பிடித்தலுக்கு வெகுமதி யறியலீட் டின்ஸ்பெக்டர் ஜெனரலிடம் கேட்டுப்பெற்றுக்கொள்ளலாம்.

WANTED BY THE POLICE.

DON LEWIS RATNAYAKA WIJEKONE ; charged with robbery and hurt at Uswewa on July 22, 1898 ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; occupation, cultivator ; age, about 28 years ; height, about 5 ft. 3 in. ; make, spare ; complexion, fair ; nose, large ; mouth, ill-formed ; teeth, projecting, prominent ; eyes, large, yellow ; hair, copper-coloured, curly, tied in a knot ; wears moustaches ; head, hands, and legs, large ; has pimples on face ; has a mark on right foot ; birthplace and general residence, Kumbalgoda in Kandaboda patty ; haunts Gonadeniya ; wife lives at Debokkawa ; relations, Mananperi Amarakonege Lokuhamy, Amarakone Jalat Vidane, Patiranage Don Hendrick, Amarakone Mananperi Dionis, Amarakone Wijenayake Patirana Dionis and Davith. The Police Magistrate of Tangalla has issued warrant No. 12,275 for his arrest.

Pitigalage Caro Appu ; charged with criminal force to a woman and robbery at Dope on October 24, 1898 ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; occupation, cooly ; age, 22 years ; height, 5 ft. ; make, stout ; complexion, dark brown ; nose, small ; teeth, filed ; eyes, dark, large ; hair, black, tied in a knot ; wears slight beard ; head, face, and hands, large ; feet, small ; has white spots on body and an old scar on head ; birthplace and general residence, Dope, Bentota-Walallawiti korale ; haunts Sitawaka, Mirigama, and Ambepussa ; is unmarried ; father, Pitigalage Podi Appu ; mother, Bodinagodage Pichohamy ; uncles, Pitigalage Andiris Appu and Soppani ; is well known to the Police Officer of Dope and Constable Arachchi of Bentota. The Police Magistrate of Balapitiya has issued warrant No. 18,461 for his arrest.

The five under-mentioned persons are charged with house-breaking and theft at Angulugaha on November 4, 1898. The Police Magistrate of Galle has issued warrant No. 2,712 for their arrest:—

(1) Hiyare Hewage Babun ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; occupation, cooly ; age 31 years ; make, stout ; complexion, dark brown ; nose, flat ; mouth, broad ; teeth, filed ; eyes, dark, round ; hair black, tied in a knot ; wears moustaches ; birthplace and general residence, Angulugaha, Talpe pattu ; haunts Kalehe Pilana, Hiyare, and Udugama ; wife and children live at Angulugaha, grandfather, Hiyare Hewage Don Dines of Angulugaha ; father, Hiyare Hewage Lewis ; uncles, Hiyare Hewage Bastian of Kahanda, Hiyare Hewage Obias of Angulugaha, Hiyare Hewage Thoronis of Udugama, Hiyare Hewage Thinan of Hiyare, and Hiyare Hewage Davith of Angulugaha ; is well known to the Police Officers of Kahanda, Dorape, and Angulugaha, and Vidane Arachchi of Kahanda.

(2) Jayawickrama Kankanange Charles ; is a Sinhalese of the Goigama caste ; occupation, thieving ; age, 25 years ; make, thin ; complexion, fair ; nose, small, pointed ; teeth, regular ; eyes, dark, small ; hair, black, cut short ; wears slight beard ; head, face, hands, and feet, small ; shoulders, broad, massive ; birthplace and general residence, Angulugaha, Talpe pattu ; haunts Andugoda, Sulunaganoda, Balukawala, and Denipitiya ; is unmarried ; parents and brothers live at Angulugaha ; uncle, Vidane Arachchi of Kahanda ; father, Jayawickrama Kankanange Bastian ; is well known to the Police Officers of Angulugaha, Dorape, and Kahanda.

(3) Dodampe Gamage Abraham ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; occupation, cooly ; age, 22 years ; height, about 5 ft. ; make, stout ; complexion, fair ; nose, flat ; mouth, broad ; teeth, projecting ; eyes, dark, round ; hair, black, tied in a knot ; wears slight beard ; face, flat ; hands and feet, large ; bandy-legged ; birth-place and general residence, Angulugaha, Talpe patty ; haunts Denipitiya, Kaluwella, Kalehe, and Kukulu korale ; is unmarried ; brothers, Dodampagamage Allis of Kahele and Dodampegamage Appu of Kaluwella ; an elder sister lives at Denipitiya, and an uncle is digging plumbago at Kukulu korale ; a younger brother is a Buddhist priest in a temple at Denipitiya ; is well known to the Police Officers of Dorape, Angulugaha, and Kahanda.

(4) Kalupe Maharadage Salman ; is a Sinhalese of the Dhoby caste ; occupation, carpenter and blacksmith ; age, about 45 years ; height, about 6 ft. ; make, thin ; complexion, dark brown ; nose, large ; teeth, projecting ; eyes, dark, small ; hair, black, tied in a small knot ; hands and feet, small ; moustaches and beard, cropped ; birthplace and general residence, Mipe at Talpe pattu ; haunts Katukurunda, Mipe, and Diyagoda ; wife lives at Mipe ; younger brother, Kalupe Maharadage Sidiachchi of Angulugaha ; is well known to the Police Officer of Harumalgoda and Vidane Arachchi of Koggala.

(5) James de Silva Samarakrama Goonesekera ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; occupation, thieving ; age, 36 years ; height, about 5 ft. 6 in. ; make, pale ; complexion, fair ; teeth, regular ; eyes, dark, sunken ; hair, black, cropped ; beard and moustaches, cropped ; birthplace, Galle, Walawewatta ; general residence, Dorape ; haunts Dorape and Pilana ; is married, has three children ; elder brothers, Don Elias Samarakrama Goonasekare, firewood contractor to the Railway, and Don Dionis Samarakrama of Dorape ; is well known to the Police Officers of Angulugaha, Dorape, Kahanda, and Harumalgoda.

The three under-mentioned persons are charged with robbery at Ihalagoda Akminama on November 10, 1898. The Police Magistrate of Galle has issued warrant No. 2,755 for their arrest :—

(1) Kauanke Liyana Achchige Appu ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; occupation, cultivator ; age, about 38 years ; height, about 5 ft. 6 in. ; make, thin ; complexion, brown ; teeth, regular ; eyes, dark, round ; hair, black, tied in a knot ; wears moustaches ; birthplace and general residence, Ihalagoda Akminama, Galle ; haunts Ihalagoda and Galle ; is unmarried keeps a mistress at Ihalagoda ; cousin, Maligaspe Koralege Babun of Ihalagoda ; friend, Kaukananagamage James ; is well known to the Vidane Arachchi of Akminama.

(2) Hegoda Radage Thonchi ; is a Sinhalese of the Dhoby caste ; religion, Buddhist ; is working in bakeries ; age, about 30 years ; height, about 5 ft. ; make, thin ; complexion, dark brown ; mouth, small ; teeth, regular ; eyes, dark, round ; hair, black, tied in a knot ; moustaches and beard, cropped ; birthplace, Ahangama ; general residence, Ihalagoda Akminama ; haunts Colombo ; is unmarried ; brother, Hegodaradage Dochchi Vidane ; is well known to the Vidane Arachchi of Akminama.

(3) Tillambure Withanage Davith ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; occupation, cooly ; age, about 25 years ; height, about 5 ft. 6 in. ; complexion, dark ; mouth, large ; teeth, regular ; eyes, dark, round ; hair, black, tied in a knot ; wears slight beard ; hands, long ; is hunchbacked ; birthplace and general residence, Ihalagoda Akminama ; haunts Ihalagoda and Tellambure ; is unmarried ; brother, Tellambure Withanage James of Ihalagoda ; companions, Andris Wijegoonawardane and Obdada Mudalige Uralis ; is well known to the Vidane Arachchi of Akminama.

Kolonne Appuhamilage Parlise Appuhamy ; charged with causing grievous hurt at Warahena in Bentota on November 19, 1898 ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; occupation, cultivator ; age, 25 years ; height, 4 ft. 10 in. ; is well built ; complexion, dark brown ; nose, large ; mouth, somewhat broad ; eyes, large, brown ; hair copper-coloured, tied in a knot ; wears slight beard ; has cut marks on belly, forehead, and head ; birthplace and general residence, Warahena in Bentota-Walallawiti korale ; haunts Pantiya, Paiyagala, and Colombo District ; is unmarried ; mother, Kumarage Babichanhamy ; brother, Kolonne Appuhamilage Don Andris Appuhamy ; cousin, Pileek Appuhamy ; is well known to the Vidane Arachchi of Bentota and Police Officers of Dope and Angagoda. The Police Magistrate of Balapitiya has issued warrant No. 18,541 for his arrest.

Ranwellage Simon alias Harmanis ; charged with theft at. and absconding from Korteboam street, Modara, on November 27, 1898 ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; occupation, servant ; age, about 17 or 18 years ; height, about 5 ft. ; is well built ; complexion, dark ; teeth, well set ; eyes, black ; hair, black, tied in a knot ; has pimples on face ; birthplace, Gampola ; general residence, Henaratgoda ; haunts Alutgama, Siyane korale, and Henaratgoda ; father, Ranwellage Ranghamy ; mother, Asohamy ; has a brother and brother-in-law, both of Henaratgoda ; is well known to the Vidane Arachchi and Resthousekeeper, both of Henaratgoda. The Police Magistrate of Colombo has issued warrant No. 56,248.

STOLEN.

ON November 5, 1898, from the Residency, Matale : 1 black umbrella with a white cover, handle whitish. Owner Anachin, ayah.

On November 5, 1898, from the Residency, Matale : 1 yale key. Owner, Mr. G. S. Saxton.

On November 8, 1898, from a house at Balapitiya, Negombo road : 1 silver waist-chain, 2 banians, 2 white coats, 2 chintz cloths, 2 white handkerchiefs, 1 silk handkerchief, 1 flannel shirt, 1 white sarong, 1 Batticaloa strong 2 Cannanore cloths, and Rs. 30 in cash. Owner, Arnolis Fernando.

On November 9, 1898, from Kaduruwella pānsala : 3 relics of Buddha, 1 ivory shrine, 1 brass shrine, 1 pirit pota, 9 robes, 1 blanket, 1 shawl, 1 canopy, 1 white uppattiy cloth, 3 pieces of white cloths (40, 18, and 16 yards in length, respectively) and Rs. 11 in cash. Owner, Dewamitha Unnanse.

On November 25, 1898, from a garden at Kaludawala, Matale : a single-barrelled gun bearing No. 21,113 on stock. Owner, Rana Narayanan Pulle.

On November 25, 1898, at Colombo : a small embossed silver half-hunting watch in wrist strap, bearing No. 156,777, also Rs. 35 in cash. Owner, Mr. B. C. A. Stuart, Galle Face Hotel.

On November 27, 1898, from the owner's house at Korteboam street, Modara : 1 gold chain, 1 pair of gold earrings set with pearls, 1 gold ring, 2 silver brooches (one of which is of horse-shoe pattern), 10 strings of corals, and 1 pair of trousers. Owner, Frank Perera.

On November 29, 1898, from the owner's house at Java lane, Slave Island : 6 white vanity cloths, 1 Tamil book, and 1 phial native medicine. Owner, Kistom.

On December 1, 1898, from Florence Villa Hotel at Kandy : 1 plain gold bangles with two steel keys attached, 1 opal stud (enamelled) set with diamond, 1 star ruby stud set with diamonds, 1 set of gold enamelled sleeve links bearing the initial "R. H. R." on crest, 2 plain gold shirt studs, 1 tie pin (triford shape) of three-coloured pearls set with diamonds, 1 imitation torquoise and paste diamond brooch, 2 large paste diamond buckles (one with a brooch pin at the back and the other without pin), 1 long thin pearl and blue enamelled gold necklace with blue enamelled and pearl locket attached. Owner, Mr. R. H. Ramsden, Justice of the Peace, Queensland, at present of Kandy.

On December 3, 1898, from Broomsgrove, Union place, Slave Island : a gold watch and chain, 18 carats gold, hall marked on each link of the chain, also 1 Burn's gun metal watch. Owner, Mr. C. S. V. Morison.

LOST.

ON November 26, 1898, from a dog's neck at Matale : a dog collar with a brass clasp attached. Owner, Mr. Ellis Koch, Station Master.

On December 1, 1898, from the owner's possession between Vyrajan Kadu and Kotamunai bazaar, Batticaloa : a receipt for Rs. 30 signed by Yana Muttu Pariyare, of Puliyanthivu, Batticaloa. Owner, Prasuramer Puvaly Pulle.

MISSING.

SINCE December 3, 1898, from No. 16, Kew Garden : John ; a Sinhalese boy ; religion, Buddhist ; age, about 10 years ; height, about 3 ft. 6 in. ; complexion, brown ; hair, cut short ; has old scar marks from the hip downward ; birthplace, Matara District ; relation, Police Constable D. D. Silva, of Pettah ; is well known to Andris Appu of Slave Island.

NOTICE.

KURUPANAWA GAMAGE CHARLES, advertised for in "Hue and Cry" No. 1,575 of October 11, 1898, is no longer wanted.

Ahamadu Leppo Paniken Okuthu, advertised for in "Hue and Cry" No. 1,585 of November 11, 1898, has been arrested.

Warnsavithanage Edoris, advertised for in "Hue and Cry" No. 1,589 of November 25, 1898, has been arrested.

ତେବୁଟିକାରୀ ଅଳ୍ପ ବିନ୍ଦୁକରଣ ଅଳ୍ପ

එල්කි පහත සඳහන් අවබෝධන පසුදෙකා විම් 1898 කුට්ට තොටුම්පි මය 4 වෙනි දින ඇඟ්ගැහැදි ගෙවල්කිදී සෞරක්ෂක නො යුතු රේඛ්‍ය ප්‍රතිඵල් සිටියි. ගාල්ලේ පොලිස් හැඩුකාරකු තු එසින් අඩික 2,712 දුරක්ෂ වුරේගතුව මොව ය ඇඟ්ලිංට පිටත ගර ඇත.

(1) താഴെ കിട്ടപ്പെടുവാൻ വിളവ് ; ദുർഘട്ട, കീ-കല ; കൂലുക, ബോട്ടിനുമുണ്ട് ; അക്കം, ഇലിക്കാമ ; രജഞ്ചാല, കുലീംവി; മയ്യ, ധ്വനിരുദ്ധ പ്ലൈ; അറീറ, ഹരദീ; പാപ, കാലുരുദീ; നാശൻ, പാറഡാലിനി; കാറി, എൽഡാലിനി; ദശ, പിരിക്കാലായ; ആദീ, കുലിന, പിലിക്കരുതു; ഉണങ്ങുദീ, കാലിന, കൊങ്കണീപിലിംഗം ആദീ; മുരിയലിലാക്കു; ലുപയ തമി സഹ വോംഗോയെപിന്നീ പട്ടി, കിലേപേരാഫ്റ്റുവേം ആഗ്രഹകു; തൊനുക്കൻ ലിലി കുലുപ്പേരുകു, കുലുശേ, പിലുക, തിഡര സക ലുമ്പിച്ചത് ; ശ്രാവാ അക്കാ, സ്ത്രീ സക ലുപ്പു, ആഗ്രഹകു ധാർഡിനിലിപ്പു; ചിഹ്ന, ആഗ്രഹകു തിഡരപ്പെടുവാനു ദേശ് ദിശയെ; പിഡാ, തിഡര അപ്പുവാനു പ്ലൈ; മാലാംവരി, കുക്കുംഡേ തിഡരപ്പെടുവാനു പ്ലജ്ജീവി; ആഗ്രഹകു തിഡരപ്പെടുവാനു തിഡിവജ; ചുപ്പിലം തിഡര അപ്പുവാനു കോരേറ്റിഡ; തിഡര തിഡരപ്പെടുവാനു നീചനു സക ആഗ്രഹകു തിഡരപ്പെടുവാനു ദീപിഡ; ലോംഗുല കുക്കുംഡ, ദേരഡേ സക ആഗ്രഹകു പോലിപ്പു പ്രസാദിക്കപ്പെട്ടു, കുക്കുംഡേ പ്രസാദകുവിലിംഗം കോടക്കാര ദൂമി ആയ.

(2) සම්, ජයකිනුම කෘත්කාභයේන් වාරිඩ් ; ගොඩගම කුලයේ සිංහලධෙසක් ය ; උස්ථාව, සෞරකම් කෙරීම ; වෘත්ත, අවුරුදු 25පි ; ගැටිරය, කෙපිවුමි ; රාව, කළුලුම්පි ; කාජ, ප්‍රතිචිත්‍ය, උලා ; දුන්, උලුව ඇහ ඇස්, කළුය, ප්‍රමිත්‍ය ; ඉසුකෙස්, කළුය, කොවිකර ක්‍රාභාරාය ; රෝල්, වික්‍රේ ඇ; ඔත්, මූශ, අත් සහ කඩල් ; ප්‍රමිත්‍ය ; උරුඡ්, උලුලාය ; උරුණ ග්‍රෑ සහ වෛහෝශීයයින පද්ධාත්, පැලුලේපත්තාවේ ඇතුළුණාය ; ගොඩක් විවිත, ගැබුවසෙනවැනි, අඩුවැනාව, සුදුම්කිගොඩා මිලුකාවල සහ දැන්විටිය ; අඹවාහකකා ; දෙම්වතපෙරේ සහ සභාරයේ අභ්‍යන්තර දැන්විටිව සිටියේය ; එම්මා, කොන්ද තිදුනාරුව්ල් ; පිය, ජායානුම කෘත්කාභයේ බිජ්ධියන් ; මේ, තුව ඇතුළුණාය, ඔදරුරේ සහ කුහුණ් පොරිඩ් මිළාදුනියට හොඳකාරු දැනුම් ඇති.

(3) කම, දෙවම්පයමලේයේ එමකි ; සෙයින්මකුලදේ සිංහලෙකාන් ; අභම, මූඩාගම ; රස්තාව, කුලීම් වැඩි ; එකය, අවරුදු 22යේ ; උස, අඩි 5 පමණ ඇත ; ගැටරය, හරය ; පාට, කලාල්ලාව ; කාපේ, පැනලිය ; කට්ට, පලුලාය ; දේ, ඉස්සරහක ශේරට්, උගය ; අදේ, කථිය, වචකරුය ; ඉස්සකයි, කථිය, සොය්බේට්බැද ඇත ; රෝල මිකන් ඇත ; මුහ, පැහැලිය ; අන් සහ කෘෂිල්, ලොඩුය ; කෘෂිල්, ශේරය ; උපය ගම සහ බොහෝ සෙයින් පදිංචි, කුල්ලේලේන්තුවේ අඟුරුහා ; නොයෙක්වීම ගැලැනෙන කැඹු, දෙනිපරිය, කුලැස්, කථ්ටල්ල සහ බුඩුරුකෝරුල් ; අව්වාගුකාය ; සහේදිරයෝ, කුලැස් දෙවම්පයමලේයේ අලංකුරු සහ කථ්ටල්ලේල් දෙවම්පයමලේයේ අඡ්ප ; වැඩුමහල් සහේදිරයෝ දෙනිපරියේ පදිංචි ඉතුළතවාය සහ මාලාකෙනික බුඩුරුකෝරුල් මිනිරන් හාරණිවාය ; බැල සහේදිරයෝ, දෙනිපරියේ පස්සල් මුබාගම් උත්තාන්සේ කෙනෙකිය ; මොළුව දෙරපේ පැහුරුහා සහ කතින් ගෙයිස් මූලාධින්වේ ශේයුවාර දනුම් ඇති.

(5) හම, උමිය දී ගිලුවා සමරවිනු ඇත්තේ අභිජනකර ; ගොයිමගම්බලයේ සිංහලයෙක්ස ; ආහම, බුඩාගම ; රස්කුව, වොරකම ; වයක, අවිරුදු විසින් ; උස, අවි රිකුත් පමණ ඇත ; ඇරිර, පූදුවැලිය ; පාට, කලුත්ලැලි ; දඹ්, පෙලුව ඇත ; ඇද්, කරිය, ගිලිලාය ; ඉයකෙස, කරිය, කොටකර ඇත ; උරුප්පලද සහ රෝල, කොටකර ලාය ; උපස ගම, ගාල්ලේ ව්‍යාවච්චය ; බොහෝසේසේ පැවැවි, දේරපේ ; ගොඟකේකිව ගුවනෙක හුළු, දේරපේ සහ පිළින ; විවාහකය ; දරුවේ, තුන්දෙනෙක ඇත ; වැඩුමල් සහෙළුදරමය, දේන විෂිජම් සමර විනුම අභිජනකර, රේලුවේට දර සෑරඳීම් කොස්ත්‍රුඩ්කරකමා සහ දෙන දියේතිස සමරප්පු දේරපේ උසින් මුළු දැනුවා ව ගැඹුදුකාර දැනුම් ඇත.

මෙය පාහ සඳහා තැකරන තුන්දෙනු පිසින වත් 1898 ක්ටු නොවැමිල මක 10 වෙත දින අක්මිල ය කාලගේ වැඩි ගොරුම කළුය ආචාර දූෂණ රෝග කරනු ලබ යි. ගාල්ලේ පොලීස සඩුකාරකු එමින් අවින 2,755 දරක වරන්තුව මෙවත් ඇස්සීම උනින පිටකර ඇත.

(1) എം, കൈപ്പുകളിൽനിന്ന് അപ്പ് ; ആനിക, കിടവുള്ള ; കുലക, തോവിതെ ; ആകമ, ഇവിടുമെ ; രജാ, പി, തോവികരിട്ടുമായുള്ള ; വായക, അവിടുന്ത് 38പ്പെ പാട്ടു ആടെ ; ലൈ, അഡി റീസ് പാട്ടു ആടെ ; അവരെ, ചില്ലു ; പാപ, ഓരു പാപദി ; ദണ്ഡ്, തൃപ്തിക്കുവെച്ചു ; ആപ്പ്, ക്ലോപ്പ്. ഉഥിക്കുപ്പി ; ഷൈക്കുപ്പ്, ക്ലോപ്പി. തോപ്പുവേിലി ഓ, ലൈ, സുഹി : മീറ്റുവി

ନୀହାଲୁ ଫୁଲ; ଦ୍ରପଚ ଗମ ଯକ ବୋହେଣ୍ଡେଇନ ପଦିନେତି କୁମାର, କାଲେଲେ ଅନ୍ତର୍ମିଳନ କୁହାଲରେଖାବିଧ; କେବୁତିକୁ ଶିଥ ଘୁଷେଇବ ହୁଏ, କାଲେଲେ କୁହାଲରେଖାବିଧ; ଅଭିଵାତକର୍ମୀ; କୁହାଲରେଖାବିଧ ମୋହୁ ପରମେ ଘୁନିଯେଣ ଫୁଲ; କୁହାଲ ରେ, ବି ମିଳିବାରେ କହୁରାନେ ବିବୁନ ମୋହୁରେ ଉଚିତିବିଧ; କବିକୁନ୍ତରମନେ ଶେରିପ୍ରତି ମୋହୁରେ ଯାତିବିଧ; ଅନ୍ତର୍ମିଳନ ଶିଥିବାରରିକିମେ ମୋହୁ କେବାଳକାର ଦୂଜିମ ଫୁଲ.

(2) සම, ශිලාචරදුන්ගේ තෙහෙරුව; රුත්තිය, සින්කලු; කුලය, රඳවා; අභම, මුඩාකම්; පාන්කඩ්වල රස්සාවේ සිරිකඩාය; වයක, අවරුදු 30ක උමත ඇඟ; උප, අඩි ඊක් උමත ඇඟ; ගැරීරේ, සින්තය; පාට, කෘත දූෂිණු-පාටයි; කට, ප්‍රත්‍යුම්පි, ද්‍රෝ, නරජ්‍යදියට ඇඟ; ඇඟ, කුඩාය, වට්ටුරුයි; ඉස්කෙර්, කුඩායි, තෙහෙරුවේ වැඩුදා ඇඟ; රුමුල යහ උමුවුම්පිල, නොවකරලා ඇඟ; උපත් මම, අභායමට; බොහෝසේයින් උදින්ටි සාංචේ, අස්ථිමතන සාභාලයෙකාඩ; හොසේක්විත ගුවසේහ ඩැඩ්, නොවලුම්; කසාද බැඳුදාය; සාහේදරයා, ශිලාචරදුන්ගේ දෙව්මි විදුනේ; අස්ථිමත විදුචරවිතිව මේ, පුව නොදුකාර දැඩ්ම් ඇඟ.

(3) සම, තිල්ලමුවරවියාහෙන් දුටියේ; රෘතිය, සිංහල; කුලය, ගොවීමත; අගම, බුද්ධිමත; රස්කාව, කුලීයිඩිය; වයක, අවුරුදු ඡ්‍රේක් මත ඇති ඇය; උසස්, අඩි පිශ්චික් පමණ ඇති ඇය; පාට, කුත්සි; කට්ටි, උසස්, උස්; අස්, අඩියට ඇති ඇය; ඇස්, කුත්සි, වටකරුයි; ඉංග්‍රීස්, කුත්සියේ; ශ්‍රී ලංකා ඇය; රෝල රිකාන ඇති; අස්, දියකි, ව්‍යුතොටියි; උපන් අම සහ බොහෝයෙකින් පදනම් ස්ථානේ, අකම්මූන මානාලගෙබි; නොයෙකින්ට ගැටුවයෙකැනි, තිල්ලමුවර මානාලගෙබිය; අවිවාහකයා; මානාලගෙබිය හිල්ලමුවරවියාහෙන් ජේම්ස් මොන් ගේ සහයෝධරකාය; ඔහිඩාවුදුලියේ පුරුරුණිස සහ අන්දිරිස විසේගුවනවරදා මොන්ගේ සමාඟමිකාරයෝය. අනුමත මත විදුත්‍යාදව්‍යික මොන්හු වෙයුද්කාර දැනුම් ඇති.

හම, කොළඹකේදීප්‍රහාමිලුවෙන් පාර්ලියිස් අජප්‍රහාම්; මොෂු වැනි 1898 කුටු නොවුම්බර් මය 19 වෙති දින බෙඟකොට ව්‍යාහාරගෙනුදී තුවාල කළුය කියා දේශීල්‍ය රෝගීනය කරනුලුබ සිටියි. යනිය, සිංහල; කුලය, කොළඹම; ආයම, මුඩාමුල; රස්කාව, ගොවිකරුමාව්‍යකාය; වයස, අවරුදු 25ක් උග්‍ර උග්‍ර; උස, අඩි 4අඩි, ඇගල් 10අඩි; සර්චේර, ප්‍රමුඛර්චේ; පාට, කෘත ප්‍රමුඛර්චේ; හානාය, තොළුයි; කළු, පිකක් පලළදි; ඇස්, තොළුයි, දූහිරු ප්‍රමුඛර්චේ; ඉහැකියා, භාඩි චටය; කොළඹේවි එළුදාය; රුම්බල රිකක් ඇස්; පැපුත තුවාල එකිනී සහ කළුලෙද සහ ඔවුන් ඇස්; උප්ප යා සැක බොහෝයේයින් උප්ප ප්‍රමුඛර්චේ ස්ථානේ, වලුලුලාවිස්කරුලේ බෙඟකොට වර්ය ගේගේය; නොශේන්තිව ගුවෙනෙය කැඳු, තොළඹ එස්කිරික්ස්ඩ්වේ පැයිගාලු පාන්තියේයා; මු, මුඩාමුල රැඳු බෙඟව්න්හාම්; සායෝදරයා, කොළඹකේදීප්‍රහාමිලුවෙන් දෙදා අජධිරිස් අජප්‍රහාම්; මිසියා, පැටිරික් අජප්‍රහාම්; අභ්‍යන්තර සහ දෙලේ උප්ප එස්කිරික්ස්ඩ්වේ බෙඟකොට ව්‍යාකෘතිවේද මොසුව හොඳ කාර දුනුම් ඇස්. බැලුපිටියේ පොලිස් හමුකාරකු නිසිය අඩික 18,541 දරක වර්ණතුව මොෂු ඇල්ලීම පිනිය පිටකර ඇස්.

ବିଜ୍ଞାରକ୍ଷାମି କ୍ଷରଣୀର ଜୟନ୍ତୀ.

උප්ප 1898 කුටු ගොවුම්බිර මය 5 වෙති දින මාකලේ “රසිවැනීසි” හි සිත් සූද මට ඇති සූද ක්‍රියක් ඇති කළ සුඩියාන්. අධිකියාරය, ප්‍රතිච්චිත්‍ය ආයා.

වලි 1898 කුටු ගොවුම්බර් මස 8 වෙනි දින මානලේ රැසිඩුන්සි එන්ඩ්‍රියි: ජේල්කිසි 1ද. අධිකාරක, ප්‍ර. ඇස්. පූංස්ට්‍රය මහත්මය.

වම් 1898 කුටු නොවූ මිලර මහ 8 වෙනි දින මිලුපාරේ බලිපිටයේ ගෙදරක ක්‍රි: රිඳු අම්වලු 1d, බැංකී යන් 2d, පුදුලැබෑ 2d, විස්කරදී 2d, පුදුලේසු 2d, පටලේසු 1c, පැනල් කමිස 1d, පුදු සරෝජ 1d, මධ්‍ය කළුප සරෝජ 1d, කැඩසනනේර රෝල් 2c සහ විශේෂ රුපයල් 30c. හැඳිනිකාරය, අරනෝලිස් ප්‍රභාවය.

වලි 1898 කුට්ටි සොවැල්බර් මස 9 වෙනි දින කදරුවල උපස්ථිති වූ ඇත්තේ බාහු 3ද, ඇස්දීස් කරඹ 1ද, උපස්ථිති පරාව 1ද, එපිසුයෙන් 1ද, කුට්ටි 9ද, බිලුවැස්ථිති 1ද, ආත් 1ද, වියන 1ද, සුද අජ්පාති 1ද, රෙදි කුලී 3ද, දිගෝප රාර 40, 18 සහ 16ද. කාසිව්වානි රුපිතයේ 11ද. උපිත්තිකාරයා, උව්වුම්පිය දීන්වානියේ.

වසි 1898 කුට් තොටීමේර 25 වෙනි දින මායිලේ කළුවලවත්හා හිමි : අඩික 1,113 කදේ ඇති කානු 1 කේ නුවකාක 1c. පැවතිනුවර. රුපා ප්‍රාග්ධනාත්මි උර්ජාවේ.

වරි 1898 ක්‍රියාවලියෙහි මිටිර 25 වෙනි දින කොළඹිදී: අඩික 156,777 දරන කුටුම්බ කරපු රීඛ බැංග දූඩ් යන මිටිරලෝස් 1d සහ කාසිවලිය රුපියල් 35ක්. අධිකාරීන්, කොළඹේ හෝටලේ ති.සී.එස් ඉස්මූවර්ලි මහත් මයි.

වම් 1898 කුටු කොට්ඨාලියේ මස 27 වෙනි දින මෝදර කොරපිලියෙන් විදිනේ අධිකිකාරයාගේ ගෙදර ස්ථිති : රජුරු දැනුවේ 1ද, මූල ඩීපු රජුරු අරුණගල්ල ජෝඩු 1ද, රජුරු මුද 1ද, එදි කාර්මි 2ද, එහින් එකක් අඟට උවම නැංවී ඇති, කොරල් පොටවත් 10ද, කලුපක ජෝඩු 1ද. අධිකිකාරයා, පැයුණ්න් පෙරේරා.

වල 1898 ජූනි සියලුම තොටීම් මය 29 වෙති දහ කොමිස්කේඩ්විලියේ රුව, ලේඛ් කම් මුද්‍රණකාලී අයිති
කාරකයෙන් ගෙයදර තිබූ ප්‍රඟ පෙරිපරදී 6, දෙමළ පෙ, න් 14 සිංහල බිජ්‍යාරිති 14. අයිතිකාරක, කිස්සම්.

එල 1898 කුටු දෙදාම්බර වක 1 වෙති දී මහජනවර පෙළෙළු යොත්ස විඳු, හේටලේ : වානෝ යහුරු දේ කෙස අවශ්‍ය නැලු වාම් රුපරුන වලංග 1ද, දියමත්ත්වයන් විදු පිහෙනු තුළ සිරිපි බොත්ත්තන 1ද, දියමත්ත්ව විදු පුද් උසට, රු එක් පැහැදිලි 1ද, R.H.R. වූලෙකුරු දාම් අයින් පිහෙන්යාපු කම්පස අන්ත්ත්වහන රුපරු පුරුණ වලින් ඇටි 1ද, උශ්චි සහ කැරුසිටි 1ද, ව්‍යු රුපරුන කෘෂික සාහිත්තන 2ද, දියමත්ත්ව විඳු අලුලාපු පාවකරප තුව පුද් අලුපෙනෙහෙති 1ද, අලුවාප වෙරෙනු සිදු දියමත්ත්ව රාජි 1ද, අලුවාප දියමත්ත්ව ලොඩ ගාස්ටු 2ද, එනෙක පිටපස්සේ හා රාජි 1ද, අලුවාප දියමත්ත්ව ලොඩ ගාස්ටු 2ද, මූඩු අලුලාප ආවච්ච 1ද, විලුව පිහෙන තුප මූඩු විදු පිහෙනු තුළ ක්‍රියා අවශ්‍ය අවශ්‍ය රුපරුන රුම්ඩින සම්ඟ දැන යවුතු රුහු, දාන ව්‍යු මහජනවර සැපින්ස්ලාජ් යුතු එනෙ

වතින් 1898 කුදා දෙසැම්බර් නැග 3 වෙති දින කොළඹයේ දෙපාලිට් පෙරලේඛ එකී Broomsgrove තම ඇති තෙයුර නිමි: රස්රන් මිල්ලේසුවට නැග දුන්වල් 1d, කැරවි 18ක් රහිරන් ඇති එක එක දුන්වල් පුරුණ්කේ Hall ලක්ෂණකර ඇත, බරස්සගෙන ලේඛ මිල්ලේසු 1d. අධිකාරියා, සි. ඇං. වි. මොරිස් මිහුමය:

නැංවීමෙහේට ගෙදඟා.

වැඩි 1898 කටුව නොවූම්මූ මය 26 වෙනි දින මායාලේ බෙල්ංජුගැනී බෙල්ංජුලේ නිති: පිළිකල ගාවුවක් ඇසි කරපෙයකි. ඇසින්හාරයා, ඇලුස් නොදා මත්ත්මය, දෙවිජන මාස්වර.

වලි 1898 කුටු දෙනුයේම් විස පළමුවෙනි දින විසිරවත්කාබුව සහ වඩකලපුවෙන් කායිමීමාගයි කැඩිවින් මධ්‍යකලපු ප්‍රලේඛනයින් එක් යාමාමුන්තු පරියාරි විසින් අන්යනුකරණ ලද රුමින් 30ක තොටුවූ 1ද, අයිනි කාරයා, පරුදයාමරුපවූ උපල්ලේ.

ଅଧିକାରୀ ପତ୍ରିକା

වැඩ 1898 කුදා දෙසුම්බර් වසර 3 වෙනි දින අධික 16දේ තුවුණාර්ථිත එගෙනිදී; පෝත හැඳිලි සිටියි; රුනිය, සිංහල; අභම, ඕච්චාගම; වයස, අවරුදු 10ක් පමණ ඇඟ; උස, අඩි 3ිශ්ක පමණ ඇඟ; පාට, දුම්රියුපාටයි; ඉංගොස්, නොවකර තායළු ඇඟ; උකුලුදැඩිවි ටැවන් පෙනුව පෙනු යුතු ඇඟ; උදෙස මූල්‍ය මායාරිය දැනුතියි; පිටකොටුවෙන් තුළ ඇඟ; නොඟාරු හැඳිලි සිටියි; රුනිය, සිංහල;

కుమారి.

වමි 1898-කුටු කොට්ඨාසී මින් 11 වෙති දින අඩික 1,585 දරණ කොරෝන් අල්ලය අනුබෝධී ප්‍රසිඩ්හර නිවුත පනික තේපකුත්ව ඇල්ලන්ව යෙදුණාය.

වත් 1898 කුටු කොටුම් මය 25 වෙනි දින අක්‍රික 1,589 දරණ කොරුජ් අල්ලන අකබෝරු ප්‍රසිඩ් වරුය එදානගේ එදුරිස්ව ඇල්ලා ගත්ති තෙයුණාය.

பொனில் அதிகாரிகள் பிழகுத்தேடும் அடகளின் விபரம்.

டொன் ஹவிஸ் றட்டானுயக்க விஜயக்கண், சுதாசுமி ம் இரு ஆடியீர உடன் ஒ, உஸ்வெவ என்னுமிடத்தில் காயப்படுத்தினுளைவும் களவாடினுளைவும் குற்றஞ்சாட்டப்பட்டவன், சிங்களவன், கொய்கமச் சாதி, புத்த சமயி, வேளாண்மைசெய்யபவன், வயது-எறக்குறைய உறி, உயரம்-எறக்குறைய இதி அடி கூ அங்குலம், மட்டான திரேகம், நேர்த்தியான நிறம், பெரிய மூக்கு, அவலட்சனாமான வாய், தோற்றுமான நீளமுள்ள பற்கள், பருத்த மஞ்சள் நிறக் கண்கள், தலைமயிர்-சென்னிறம், சுருளி, கொண்டையாகச்கட்டப்பட்டது, மீசையுண்டு, தலை கைகள் கால்கள்-பெரிதானைவை, முகத்தில் பருக்களுண்டு, வலது பாதத்தில் ஒரு தழும்பு உண்டு, பிறந்தவிடம்-கந்தபொடப் பத்துவைச்சேர்ந்த கும்பல்கொட, பொதுமிழுப்பிடம்-கும்பல்கொட, ஆசாடுமிடம்-கொண்டை நிய, கலியாணம் முடித்தவன், குடும்பத்தின் மூன்றுபேர் டெபாக்காவ என்னுமிடத்தில் குடியிருக்கிறார்கள், இனத்தோர்-மனுன்பெரி அமரக்கண்கே லொக்குஆழி, அமரக்கண் ஜலாத் விதானைபத்திற்குள்கே டொன் எந்திரிக், அமரக்கண் மனுன்பெரி டியோனிஸ், அமரக்கண் விஜனுயக்க பத்திரான டியோனிஸ், டாவித். தங்காஸிப் பொவிஸ் நீதவான் இவைன்-ப் பிழிப்பதற்கு விட்டிடங்களும் விழங்கின் இலக்கம் கூட ஏற்று.

பிற்றிகலகே காணிறுப்பு, காதுவும் ஸ்ரீ ஜூப்பசினா உசங்டு, டோப்பெ என்னுமிடத்தில் ஒரு பெண்பி ஜைக்கு வலோற்காரமாய் அடாத்துசெப்பதானெனவும் களவுள்தொனெனவும் குற்றஞ்சாட்டப்பட்டவன், சிங்கள வன், கொய்கமச் சரதி, புத்த சமயி, கூலிக்காரன், வயது-உடை, உயரம்-ஞி அடி, பிளத்தி திரேகம், பொதுநிறக் கறு வல், சிறிய மூக்கு, அராவப்பட்ட பந்கள், பெரிய கறுத்த கண்கள், தலைமயிர்-கறுப்பு கொண்டும்யாகக் கட்டப்பட்டது, சொற்பத தாடி, தலை முகம் கைகள்-பெரியவை, சிறிய பாதங்கள், சரீரத்தில்-வெள்ளை புள்ளிகளும் தலையில் ஒரு பளைய தழும்புமுண்டு, பிறந்தலிடமும் பொதுயிருப்பிடமும்-வளளாவித்த கோரளையைச்சேர்ந்த பெங் தொட்டையிலிருக்கும் டோப்பெ, ஊசாடுமிடங்கள்-சிற்றவாக்க மீரிகம் அம்பப்புச, கவியானம் முடியாதவன், தகப்பன்-பிற்றிகாலகே பொடிஅப்பு, தாய்-பொடினுகொடகே பிச்சோஆழி, மரமன்மார்-பிற்றிகாலகே அந்திரின் அப்பு, செர்ப்பனி, டோப்பெ பொலின் அதிகாரிக்கும் பெங்தொட்டை கொஸ்த்தாப்பு ஆஜுச்சிக்கும் இவளை நன்றாகத் தெரியும். புலப்பிட்டி பொலின் கீதவான் இவளைப் பிடிப்பதற்கு விட்டிருக்கும் விழங்கின் இலக்கம் காலுக்கூடு.

கிழம் சொல்லப்பட்ட ஜநது பேரும் கறுகவும் வந்து கார்த்திகைமன் சாங்கு; அங்குள்ள என்னுமிடத்தில் இத்தார்களைறும் கணவாடினார்களைன்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். காலீப் பொலிஸ் நீதவான் இவர்களைப் பிடிப்பதற்கு விட்டிருக்கும் விண்ணத்தின் இலக்கம் உள்ளது :—

(க) கியாரெலவுகே பாயுன், சிங்களவன், கொய்கமச் சாதி, புத்த சமயி, கூலிக்காரன், வயது-ங்க, பிலத்த திரேகம், பொதுநிறக் கறுவல், மூக்கு சப்பட்டை, அகண்ட வாய், அராவப்பட்ட பற்கள், உருண்ட கறுத்த கண் கள், தலையிர்-கறுப்பு, கொண்டையாகக் கட்டப்பட்டது, மீசையுண்டு, பிறந்தவிட்டமும் பொதுயிருப்பிட்டமும்-டா ஸ்ப்பெ பத்துவைச் சேர்ந்த அங்குளுகா, ஒன்சாடுமிடங்கள்-கல்சு பிளான் கியாரா உடைம, கலியாணம் முடித்தவன், பெண்சாதியும் பிள்ளைகளும். அங்குளுகாவில் குழியிருந்தவர்கள், பாட்டன்-அங்குளுகாவைச் சேர்ந்த கியாரெலவுகே டொன் டினில், தகப்பன்-கியாரெலவுகே ஹவில், மாமன்மார்-ககந்த என்னுமிடத்தைச் சேர்ந்த கியாரெலவுகே பஸ்தியான், உடிகமவைச் சேர்ந்த கியாரெலவுகே டொறனில், கியார என்னுமிடத்தைச் சேர்ந்த கியாரெலவுகே தினன், அங்குளுகாவைச் சேர்ந்த கியாரெலவுகே டாவித், ககந்த டெராப்பெ அங்குளுகா என்னுமிடங்களின் பொலில் அதிகாரிகளுக்கும் ககந்த என்னுமிடத்து விதான் ஆருச்சிக்கும் இவைன் நன்றாகத் தெரியும்.

(க) டொடாம்பெகமகே ஆபிரகாம், சிங்கவன், கொய்கமச் சாதி, புத்தசமயி, கல்கரான், வயது-உடையரம்-ஏற்குறைய நிலை அடி, பிலத்த திரேகம், நேர்த்தியாள நிறம், முக்கு-சப்பட்டை, அகண்ட வாய், ஸீண்ட பற்கள், உருண்ட கறுத்த கண்கள், தலைமயிர்-கறுப்பு, கொண்டையாகக் கட்டப்பட்டது, சொற்பதாடி, முகம்-நட்டை, கைகளும் பாதங்களும்-பெரியவைகள், கோணலான கால்கள், பிறந்தவிடமும் பொதுமிருந்திடமும்-டால்ப்பெபத்துவைச் சேர்ந்த அங்குளுகா, ஊசாடுமினங்கள்-டெணிப்பிடிய களுவெல்ல கல்ச்சி, குக்குளுகோறை; கல்யாணம் முடியாதவன், சகோதரர்கள்-காகெலவையைச் சேர்ந்த டொடாம்பெகமகே அல்லில், களுவெல்லவையைச் சேர்ந்த டொடாம்பெகமகே அப்பு, தமக்கை ஒருத்தி டெணிப்பிடியாவில் குடிமிருக்கிறார்கள், மாமன் ஒருவன் குக்குளுகோறையில் மின்னாங் இண்டிக்கிறார்கள், தமபி ஒருவன் டெணிப்பிடியாவிலிருக்கும் ஒரு கோவிலில் புத்தகுருவாயிருக்கிறார்கள், டொருப்பெப அங்குளுகா ககந்த என்னுமிடங்களின் பொலில் அதிகாரிகளுக்கு இவனை நன்றாகத் தெரியும்.

(ச) கனுப்பெ. மகாற்டாகே சல்மன், சிங்கவன், சாதி-வண்ணான், தொளில்-தச்சுவேலை கொல்லவேலை, வயது-ஏரக்குறைய சடி, உயரம்-ஏறக்குறைய சு அடி, மெல்லிய திரேசம், பொதுநிறக் கறுவல், பெரிய மூக்கு, சீண்ட பற்கள், சிறிய கறுத்தக் கண்கள், தலைமயிர்-கறுப்பு, சிறு கொண்டையாகக் கட்டப்பட்டது, கைகளும் பாதங்களும்-சிறியவைகள், தாடியும் மீசையும்-கத்தரிக்கப்பட்டது, பிறங்கலிடமும் பொதுவிருப்பிடமும்-டால்பெப்பத்துவைச் சேர்ந்த மீப்பெ, ஓசாடுமிடங்கள்-கட்டுக்குருந்த மீப்பெ டியெகொட, கலியாணம் முடித்தவன், பெண் சாதி-மீப்பெயில் குழ்மிருக்கிறார், தம்-வி-அங்குளுக்காற்றுக்கேர்ந்த கருப்பெ மகாற்டாகே சிடோச்சி, கருமால் கொட்ட பொலிஸ் அதிகாரி கும் ராகால் விதானை அளங்கிக்கும் இவனை நன்றாக்கி தெரியும்.

(இ) ஜெம்ஸ் டி சில்வா சமரவிக்ரம ஞானசேக்கரா, சின்களவன், சொய்யக்மச்சாதி, புத்த சமயி, தொளில்கள்ளன், வயது-ஙூசு, உயரம்-றறக்குறைய இலை அடி, வெளிநின் சாங்கம், நேர்த்தியான் நிறம், ஒழுங்கான பற்கள், தாள்ந்த கறுத்த கண்கள், தலைமயிர்-கறுப்பு, கத்தரிக்கப்பட்டது, பெரிய தாடியும் கத்தரிக்கப்பட்ட மீசையுமுண்டு; பிறந்தவிடம்-காவியைச் சூசர்ந்த வள்ளாவித்து, பொதுயிருப்பிடம்-டெராரூப்பெ, ஞாசாடுமிடங்கள் - டொரூப்பெ பிலானு, கலியாணம் முடித்தவன், மூன்று பிள்ளைகளுண்டு, தமையன்மார்-டெரான் எவியாஸ் சமரவிக்ரம ஞானசேக்கர என்பவன் நெயில்வேக்கு விறகுகொடுக்கும் கொந்திருத்துக்காரன், டெராரூப்பெயைச் சேர்ந்த டெராந் டியோனிஸ் சமரவிக்ரம, அங்குஞ்சு டெராரூப்பெ ககந்த கருமால்கொட என்னுமிடங்களின் பொலிஸ் அதிகாரிகளுக்கு இவ்வை நன்றாகத் தெரியும்.

கீழ் சொல்லப்பட்ட மூவரும் காக்கும் வேறு கார்த்திகைப்பீர் கால் வை, அக்மீமணவைச்சேர்ந்த தலைகொடு என்னுமிடத்தில் களவராட்டினார்க்களென்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். காலிப் பொலிஸ் நீதவான் இவர்களைப் பிடி ப்பதற்கு விட்டிருக்கும் விருந்தின் இலக்கம் உள்ளது : -

(க) கனுள்கே வியான் ஆச்சிகேப்பு, சிங்களவன், கொய்கமச் சாதி, புத்த சமயி, தொழில்-வேளாண்மை, வயது-ஏற்குறைய கூடு, உயரமா-ஏற்குறைய இடு அடி, மெல்லிய திரேகம், கபில விற்ம, ஒழுங்கான பற்கள், கறுத்த உருண்ட கணகள், தலைமயிர்-கறுப்பு, ரோண்டையாகக் கட்டப்பட்டது, மீசையுண்டு, பிறந்தவிடமும் பொதுவிருப்பிடமும்-கால்யைச்சேர்ந்த அர்மீமணவிலிருக்கும் நல்கொட, ஓசாடுமிடங்கள்-தலைகொட் காள், கலியாணம் முடியாதவன், நல்கொடையில் ஒரு வைப்பாட்டி வைத்திருக்குறுன், மச்சான்-தலைகொடையைச்சேர்ந்த தமிழ்கள் பே கோருள்கே பாபுன், சினேக்தன்-கங்கானங்கமகே ஜேம்ஸ், அக்மீமண விதானை ஆராய்ச்சிக்கு இவளை நன்றாகத் தெரியும்.

(ల) சிரொடாஸ்ட்டகே தவசிக், சிங்கவன், சாதி-வண்ணன், புத்த சமயி, பாண்போரணைகளில் வேலைசெய்கிறார்கள், வயது-ஏற்குறைய கூடும், உயரம்-ஏற்குறைய இரு அடி, மெல்லிய திரோகம், பொதுநிறக் கறவுல், சிறிய வரைய, ஒழுங்கான பற்கள், கறுத்த உருண்ட கண்கள், தலையிர்-கடுப்பு, கொண்டையாகக் கட்டப்பட்டது, கத்திரித்தக் கிளையும் தாடியும், பிறந்தவிடம்-அங்கும், ஓசாடுமிடம்-கொழும்பு, கலியாண்ம் முடியாதவன், சுக்கோதரை-கெகொடாஸ்டகே டொச்சில்தான். ஆக்மீண விதானை கூராச்சிக்கு இவ்வைண நன்றாகத் தெரியும்.

(க) தெலம்புற வித்தான்கேட்டாவதித், சிங்களவன், கொய்கமச்சாதி, புத்த சமயி, கூலவேலை, வயது-ஏறக் குறைய உடி, உயரம்-ஏறக்குறைய இடி அடி, கறுவல், பெரிய வாய்ப், ஒழுங்கான பற்கள், கறுத்த உரண்ட கண்-ள், திலைமயிர்-கறுப்பு, கொண்டையாகச் கட்டப்பட்டது, சொற்பதாடியுண்டு, நின்ட கைகள், கணவன், பிறந்த விடமும் பொதுயிருப்பிடமும்-அக்மிமணவைச்சேர்ந்த தலைகொட, ஊசாடுமிடங்கள்-தலைகொட தெலம்புற, கலியாணம் முடியாதவன், சுகோதரன்-தலைகொண்டையைச்சேர்ந்த தெலம்புற வித்தான்கே ஜேம்ஸ், கூட்டாளிகள்-அந்திரிஸ் விஜயகுணவர்தன, ஒப்டாடமுதலிகே உருவில், அக்மிமண வித்தான் ஆரூச்சிக்கு இவனை ஈன்றுக்கத் தெரியும்.

கொலன்னுட்பு ஆயில்லாகே பார்விஸ்துப்புதுமி, கழகது ம் வூறு கார்த்திகைமிரு கக் ர் ட, பெந்தெர்ட்டைடை வைக்கேர்ந்த வறகின் என்னுமிடத்தில் பாரதாரமான க்யாப்புடித்தினுணெனக்கு குற்றஞ்சாட்டப்பட்டவள், சிங்கள வள், கொய்கமக்சாதி, புத்த சமயி, வேளான்மை செய்பவள், வயது-உடு, உயரம்-ச அடி கட அங்குலம், பிலத்த திரேகம், பொதுநிறக் கறுவல், பெரிய மூக்கு, சாஸ்தயாய் அகண்ட வாய், சாதாரணமான பற்கள், பெரிய கபில நிறக் கண்கள், தலையிரி-சென்னிறம், கொண்ட்யாகக்கட்டப்பட்டது, சொற்ப தாடி, வழிந்தினும் நெற்றியிலும் ஶலையிலும் வெட்டுக்காயத் தழும்புகளுண்டு, பிறங்கவிடமும் பொதுமிருப்பிடமும்-வளளாவித்தகோராளையக்கேரே ந்த பெந்தொட்டையிலிருக்கும் வறகின், ஊசாடுமிடங்கள்-பெயகல பந்திய. கொழும்பு, கல்யாணம் முடியாதவன், தாய்-குமாரகே பயிச்சான்துமி, சகோதரன்-கொலன்னுட்பு ஆயில்லாகே டோன் சிமான் அப்புதுமி, மாமன்-கொலன்ன் அப்பு ஆயில்லாகே டோன் அந்திரிஸ் அப்புதுமி, மச்சான்-கொலன்ன அப்பு ஆயில்லாகே டோன் அந்திரிஸ் பிலிக்குதுமி, பொந்தொட்டை விதானை ஆராக்கிக்கும் டோப்பெ அங்கெராட என்னுமிடங்களின் பொல் ஸ் அதிகாரிகளுக்கும் இவளை நன்றாய்த் தெரியும். பலப்பிட்டி பொலிஸ் நீதவான் இவளைப் பிடிப்பதற்கு விட்டி டிக்கும் விருந்தின் இலக்கம் கழுதுகத.

நன்வெல்லாகே சைமன் அல்லது அர்மானிஸ், கார்த்திகைமீன் உள்ள, மோதற என் அமிடத்திலிருக்கும் கோர்ட்டபோம் தெருவில் களவாடி னுணைவும் ஒழித்தோடிவிட்டானெனவும் குழந்தொட்டப்பட்டவன், சிங்களவன், கொய்கமச்சாதி, புத்த சமயி, வேலைக்காரன், வயது-ஏற்குறைய கள் அல்லது காதி, உயரம்-ஏற்குறைய இதி அடி, பிலதத திரேகம், கறவல், பற்கள்-ஒழுங்கானவை, கண்கள்-கறுட்பு, தலைமயிர்-கறுட்பு, கொண்டையாகக் கட்டப்பட்டது, முகத்தில்-பருக்களுண்டு, பிறந்தவிடம்-கம்பளை, பொதுயிருப்பிடம்-என்றத் தொட, ஆசாடுமிடங்கள்-அனுத்தம் சியான்கோரைனை என்றத்தொட, தகப்பன்-தன்வெல்லாகே நங்காமி, தாய்-அரோகாமி, சுகோதாறும் மைத்தண்ணும் (சுகோதரியை முடித்தவன்) உண்டு, இவ்விருவரும் என்றத்தொடயைச் சேர்ந்தவர்கள், என்றத்தொட விதானை ஆராச்சிக்கும் தெள்கும் இவனை நன்றாய்த் தெரியும். தொழும்பு பொலிஸ் நீதவான் இவனைப் பிடிப்பதற்கு விட்டிருக்கும் விழுங்கின் இலக்கம் இகுஉசாதி.

களவுபோனது.

கார்த்திகைமீன் இந்வை, பண்ணுக்கத்தில் நெசிடன்சியிலிருந்து : கறுத்த குடை க, வெள்ளை உறை போடப்பட்டது, வெள்ளைக் கைப்பிடி. சொந்தக்காரி, ஆனுச்சினை ஆயா.

கார்த்திகைமீன் இந்வை, பண்ணுக்கத்தில் நெசிடன்சியிலிருந்து : யேல் (yale) துறப்பு ச. சொந்தக்காரன், மெஸ்றர் ஜி. எஸ். செக்ஸ்டன்.

கார்த்திகைமீன் அங்வை, பல:பிடி நீர்கொழும்பு ரேட்டில் ஒரு வீட்டிலிருந்து : வெள்ளி இடுப்புச்சங்கிலி க, பெனியன் உ, வெள்ளைக் கோட்டுகள் உ, சீத்தாச்சிலைகள் உ, வெள்ளைக் கைலேஞ்சிகள் உ, பட்டுக் கைலேஞ்சிக் க, கம்பிலிக் கமிஷன் க, வெள்ளை சாறம் க, மட்டக்களப்பு சாறம் க, கண்ணார்ச் சீலைகள் உ, காசாய் ரூபாய் கா. சொந்தக்காரன், அர்னேலிஸ் வெர்னன்டு.

கார்த்திகைமீன் காங்வை, கதுறவெள்ள பண்சாலையிலிருந்து : புத்தவானவரிடத்திலிருந்து எடுக்கப்பட்ட சுத்த வஸ்துகள் க, யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட பூசைப்பெட்டி க, பித்தனைப் பூசைப்பெட்டி (Pirith) “பிரித்” புஸ்தகம் க, அங்கிளன் க, கம்பிலி க, சால்கவ க, விதானம் க, வெள்ளை “பூபதி” சீலை க, நீளம் முறைப்படியே சா, காதி, கண்யாருள்ள, வெள்ளைக் கீலைகள் க, காசாய் ரூபாய் கக. சொந்தக்காரன், தேவ மித்த உண்ணுன்சே.

கார்த்திகைமீன் உதி ந்வை, பண்ணுக்கத்திலிருக்கும் கணுடவள் என்னுமிடத்தில் ஒரு தோட்டத்திலிருந்து : அடிமரத்தில் உகககை ம் இலக்கம் போடப்பட்ட ஒற்றைக்குள் துவக்கு ஒன்று. சொந்தக்காரன், ற. எ. ரூயனம்புள்ளை.

கார்த்திகைமீன் உதி ந்வை, கொழும்பில் : மனிச்கட்டில் கட்டுகிற கஞ்சைள ம் இலக்கமுடைய சித்திரவேலை செய்யப்பட்ட சிரிய வெள்ளி ஆவு கண்டிங் (half-hunting) கடிகார மொன்றும், காசாய் ரூபாய் கந்து. சொந்தக்காரன், மெஸ்றர் பி. சி. எ. ஸ்டோர்ட், கோலவேல் ஓட்டேல்.

கார்த்திகைமீன் உள்ள, மோதற என்னுமிடத்திலிருக்கும் கோர்ட்டபோம் தெருவில் சொந்தக்காரனுடைய வீட்டிலிருந்து : பொன் சங்கிலி க, முத்தகைப்பதித்த சோடி பொன் குடிக்கள் க, பொன் மோதறம் க, வெள்ளி மார்ச்சட்டைப் பூட்டுகள் (brooches) உ, ஒன்று குதிரைலாடன் வடிவமாய் செய்யப்பட்டது, கா கோர்வை பவளங்கள், கால்ச்சட்டை க. சொந்தக்காரன், விரேண்க் பேரேரா.

கார்த்திகைமீன் உகை ந்வை, கொம்பெனித்தெருவில் ஜாவா ஒழுங்கையில் சொந்தக்காரனுடைய வீட்டிலிருந்து : வெள்ளை வேட்டிகள் க, தமிழ் புஸ்தகம் க, ரூபாய் சு சதம் இரு விலையுள்ள ஒரு சீசாக்கதேச வைத்தியர் மருந்து. சொந்தக்காரன், கிள்டம்.

கார்த்திகைமீன் மார்க்டிமீன் காங்வை, கண்டியில் விளொறன்ஸ் வில்லா ஓட்டேல் இலிருந்து : இரண்டு உருக்குத்தறப்புகள் தொடுக்கப்பட்ட சாதா பொன் காப்பு ஒன்று, வயிரக்கல்பதித்த இனமெல் பூசப்பட்ட ஒப்பல் (opal) என்னும் ஓர் விதக்கல் தெறி ஒன்று, வயிரக்கல்லுகள் பதித்த நட்சத்திரத்தின் சாயக்குடைய இரத்தினக்கல் தெறி ஒன்று, “R. H. R.” என்னும் தலை எழுத்தக்களுள்ள பொன்பூங்க்கூச் பூசப்பட்ட ஒரு சோடி கமிஷன் க்கைதெறிகள், க சங்கிலிவிளையமும் சென்டும் (link and crest), உ பொன் சாதா கமிஷனத்தெறிகள், வயிரக்கல்லுகள்பதித்த மூன்று வர்ங்களும் முத்தகையிடுதய டிரிவோர்ட் (triford) வடிவமான கல்குத்தில் கட்டும் டை (tie) யில் குத்தம் ஊசி ஒன்று, தொர்க்காயில் (torquoise) கல்லுப்பாவையுள்ள கல்கையும் ஓட்டுவைரக்கல் கையும் உடைய மார்ச்சட்டைப் பூட்டு ஒன்று, உ பெரிய ஓட்டுவைரக்கல் கொஞ்சுக்கி (buckles) கள் ஒன்றின் பின்பக்கத்தில் ஒரு மார்ச்சட்டைப்பூட்டு ஊசி உடையதாகவும் மற்றதில் சொல்லப்பட்ட ஊசி இல்லாமலுமிருக்கிறது, நீலகிரி இனமெல் பூசப்பட்ட முத்துப்பின் கோர்க்கிதொடுதை நீண்ட மெல்லிய பொன் முத்து நீலகிரி இனமெல் பூசப்பட்ட ஒரு அடியல். சொந்தக்காரன், ஆர். எச். ரூம்ப்டென் குயின்ஸ்.

கார்த்திகைமீன் மார்க்டிமீன் காங்வை, கொம்பெனித்தெரு பூநியை பிளேசில் “புறும்கிரேவ்” என்றனை க்கப்படும் வீட்டிலிருந்து : காதி மாத்துப் பொன்னால் செய்யப்பட்ட ஒரு கடிகாரமும் சங்கிலியும், சங்கிலியின் ஒவ்வொரு வளையத்திலும் அடையாளம் பதிக்கப்பட்டிருக்கின்றன (Hall marked), க பர்ஸன்ஸ் கண் மெட்டல் கடிகாரம். சொந்தக்காரன், மெஸ்றர் சி. எஸ். வி. மொரிசன்.

காணுமறபோனது.

கார்த்திகைமீன் உகை ந்வை, பண்ணுக்கத்தில் ஒரு நாயின் கனுத்திலிருந்து பித்தனை கொனுக்கியுடன் ஒரு நாய்ப்பட்டி. சொந்தக்காரன், மெஸ்றர் எல்லெக்காக், ஸ்டேசன் மாஸ்ற்றர்.

கார்த்திகைமீன் மார்க்டிமீன் காங்வை, மட்டைக்களப்பச்சேர்ந்த வைரவன்குடுவக்கும் கத்திமுகைக்கடைக்கு மிடையில் சொந்தக்காரனித்திலிருந்து, மட்டைக்களப்பு புளியந்தி. வைரக்கேசேர்ந்த குன்றமுத்து பரியாரி என்பவரால் கையெராப்பம் போடப்பட்ட கா ரூபாய் பற்றுச்சீட்டு ஒன்று. சொந்தக்காரன், பரசூமர் பூவாலி புள்ளை.

தானுமற்போனவன்.

காகசு ம் ரூப மார்கழியீர் காங் திகதி தவக்கம் கிழுதோட்டம் கா ம் இலக்கத்திலிருந்து ஜோன் என்பவன், சிங்களவன், புத்தசமயி, வயது-ஏறக்குறைய க௦, உயரம்-ஏறக்குறைய கூடு அடி, கபல் நிறம், தலைமயிச்-டெடையாக வெட்டப்பட்டது, இடுப்பிலிருந்து கீழ்ப்பக்கமாய் பளங்தமும்புகளுண்டு, பிறந்த விடம்-மாத்தறை குறிச்சி, இனத்தோன்-பிறக்கோட்டை பொலிஸ் கொண்ததாப்பல் டி. டி. சில்வா, கொம்பெஸித் தெருவிலிருக்கும் அந்திரிஸ் அப்புவுக்கு இவ்வாண நன்றாகத் தெரியும்.

விளம்பரம்.

குறப்பானுவகமகே சார்ஸ்ட், காகசு ம் ரூப அற்பகியீர் ககாங் தேதிக்கையக்கொண்ட கடுங்கு ம் இலக்க “கிழு எண்ட் கிறை” யில் பிரசித்தப்படுத்திய இவன் இனிமேல் தேன்வையில்லை.

ஆமதுவெல்லாவ பணிக்கன் அக்குது, ஈழகசு ம் ரூப கார்த்திகையீர் ககாங் திகதிக்கையக்கொண்ட கடுங்கு ம் இலக்க “கிழு எண்ட் கிறை” யில் பிரசித்தப்படுத்தப்பட்ட இவன் பிடிக்கப்பட்டார்.

வருசவித்தனகே எடோறில், காகசு ம் ரூப கார்த்திகையீர் உடுங் திகதிக்கையக்கொண்ட கடுங்கு ம் இலக்க “கிழு எண்ட் கிறை” யில் பிரசித்தப்படுத்தப்பட்ட இவன் பிடிக்கப்பட்டார்.

L. HOLLAND,

Police Office,
Colombo, December 9, 1898.

for L. F. KNOLLYS.
Inspector-General of Police.